

சிவமயம்.

திருச்சிற்றம்பலம்.

சுத்தாந்தப்பிரகாசி கை.

இஃது,

ம - ம - ஸ்ரீ, ஆரணி
காசி நாராயணசாமி முதலியாரவர்களும்,
ஸ்ரீ யூர்

ம - ம - ஸ்ரீ, குப்புசெட்டியாரவர்களும்,
பலகால்வேண்டிக்கொண்டபடி

திரிசிரபுரம்.

வித்வான்

மதுரைநாயகம்பிள்ளையவர்களால்
பிழையறப்பரிசோதித்து

சென்னப்பட்டணம்.

லீகியம்பிரசில் அச்சிடப்பட்டன

அக்ஷய - ரூப ஜப்பசி - மௌ

(Registered Copy-Right.)

சித்தாந்தப்பிரக்காசினை.

ஆணவம்-காமியம்- மாயேயம் - வைந்தவம்- தீரோதசத்தி-னன்
அும் ஐவகைப்பாசத்தாற் கட்டுண்டு போக்குவரவுடையனுய்ப்
புருடன்னன நிற்பவன்-ஆண்மா. இந்த ஆண்மாப்-போகம் நுகர்
தற்குக்கருவியாகிய சூக்குமதேகம்-பிருதிவிமுதல்கலைஞருகிய
முப்பதுத்துவங்களான் ஆங்கப்பட்டு ஆண்மாக்கள்தோறும்
வெவ்வேறும் ஆயுள்முடிவின் முன்னூடம்பு விட்டு மற்றேரு
டம்பெடுத்தற்கு ஏதுவாயிருக்கும். இவ்விருவகை யுடம் பிற்கும்
ஏதுவாகிபதத்துவங்களின் பெயரும்-தொழிலும்- தோன்றுமூ
றைமையும்- எவ்வாறென்னில்-பிருதியி- அப்பு- தேடு- வாயு-
ஆகாயம்- என்னும் ஐந்து தத்துவங்களுக்கும்- பூதம்- என்றுபெ
யர். இவற்றிற்குக் காரணமான-கந்தம்- இரதம்- உருவம்- பரிசம்-
சத்தம் - என்னும் ஐந்துதத்துவங்களுக்கும் தன்மாத்திரை
என்றுபெயர். இந்தப்பத்தும் காரியம் எனப்படும். வரக்கு-பா
தம்-பாணி-பாடிரு-உபத்தம்- என்னும் ஐந்துதத்துவங்களுக்கும்
கன்மேந்திரியம் என்றுபெயர். இவற்றின் தொழில்- முறையே
வசனமும்- கமணமும் - தாணமும்- விசார்க்கமும்- ஆணந்தமுமாம்
சோத்திரம்- தொக்கு- சட்ச- சிங்நுவை - ஆக்கிராணம் என்னும்
ஐந்துதத்துவங்களுக்கும் ஞானேந்திரியம் என்றுபெயர். இவற்றின் தொழில்- முறையே சத்தமும்- பரிசமும்: உருவமும்- இர
தமும்- கந்தமும் - என்னும் இவற்றையறிதலாம். இந்தவாக்கு
முதலிய கன்மேந்திரியம் ஐந்தும் சோத்திரமுதலிய ஞானே
ந்திரியம் ஐந்தும் ஆகப்பத்தும் கரணமெனப்படும்; மணமும்-
அகங்காரமும்- புத்தியும்- என்னும் மூன்றுதத்துவமும் உடம்பி
ஷ்புறத்துச்சென்று. புலன்களை நுகர்விக்கும் சோத்திரமுதலிய
இந்திரியங்களைப்போல அகத்துஙின்று தொழிற்படுத்துத்
லான். இம்மூன்றிற்கும் அந்தக்கரணம் என்றுபெயர். இவற்
துள்ளன - மனத்தினேந்தொழில் ஒருபொருளைச் சங்கற்பித்தலும்

சோத்திரமுதலிய இந்திரியங்களைப்புறத்தே விடயங்களிற் செலுத்தலுமாம். அகங்காரத்தின்தொழில் அபிமானஞ்செய் தலும் பிராணன்முதலிய வாயுக்களை இயக்குதலுமாம். புத்தியின் தொழில் ஒருபொருளைத்துணிதலாம். துணிதலாவது - இஃது இப்பி அன்று வெள்ளியேனன்று சிச்சயித்தலாம். ஆக இங்குனான்கூறப்பட்ட தத்துவங்கள் இருபத்துமூன்று. இவற்றுள் சிச்சயித்தற்குக் காரணமான புத்தித்துவத்தி னின்றும் சாத்துவிகம் - இராசதம் - தாமதம்-என்னும் வேறுபாட்டான் மூவகைத்தாகிய அகங்காரம் தோன்றும். இதனுள்-சாத்துவிக அகங்காரத்தினின்றும் மனமும்-சோத்திரமுதலிய ஞானை ந்திரியம் ஐந்தும் தோன்றும். இராசதஅகங்காரத்தினின்றும் வாக்குமுதலிய கண்மேந்திரியம் ஐந்தும்தோன்றும். தாமத அகங்காரத்தினின்றும் கந்தம்முதலிய தன்மாத்திரைகள் ஐந்தும் - தோன்றும். கந்தம் முதலிய தன்மாத்திரைகள் ஐந்தினின்றும் முறையே பிருதிவிமுதலிய பூதம்ஐந்தும் தோன்றும். பூதங்களின்தொழில்-முறையேதரித்தலும்-பதஞ்செய்தலும்-சுடுதலும்-அவயவங்களைத் திரட்டுதலும்-ஏனொன்கு பூதத்திற்கும்இடங்கொடுத்தலுமாம். இவற்றுள்-பிருதிவிக்குச்சத்தமும்-பரிசமும்-உருவமும்-இரசமும்-என்னும் நான்கும் பொதுக்குணம். கந்தம் ஒன்றும்-சிறப்புக்குணம். அப்புவுக்குச்சத்தமும்-பரிசமும்-உருவமும்-மூன்றும்-பொதுக்குணம். இரசம் ஒன்றும்- சிறப்புக்குணம். தேயுவுக்குச் சத்தமும் -பரிசமும்-பொதுக்குணம். உருவம்-ஒன்றும்-சிறப்புக்குணம். வாயுவுக்குச் சத்தம்-ஒன்றும்-பொதுக்குணம். பரிசம்-ஒன்றும்-சிறப்புக்குணம். ஆகாயத்திற்குச் சத்தகுணம் ஒன்றே. இந்தச்சத்தம்-வன்னாருபம் அன்று. எதிரோலி வடிவாயிருக்கும். இப்பிருதிவிமுதலிய இருபத்திரண்டு தத்துவத்திற்கும் மேலாகிய புத்தித்துவத்

சித்தாந்தப்பிரகாசினை.

திற்குக்காரணம்-குணத்துவம். இது சாத்துவிகம்-இராசதம்-தாமதம்- என மூவகைத்தாய் முறையே சுகதுக்கமோகங்கீடுகள் காரணமாக இருக்கும். இந்தக் குணத்துவத்திற்குக் காரணம்-பிரகிருதித்துவம். குணத்துவம் இருபத்துநாலாவது பிரகிருதித்துவம்-இருபத்தெந்தாவது. இவ்விரண்டினால்-பிரகிருதித்துவத்தின்காரியம் குணத்துவம். குணத்துவத்தின்காரியம்- சுகதுக்கமோகங்களும் முறைபானே தனக்குக்கீழுள்ளபுத்தித்துவமுதலிய இருபத்துமூன்று தத்துவங்களுமாம். பிருதிவிமுதற் பிரகிருதிவா இருபத்தெந்து தத்துவங்களுக்கும்-அசுத்தாத்துவா என்றுபெயர். இதற்குமேல்-அராகதத்துவம். இதன்தொழில் - விடயங்களில் ஆசையைப்பெருக்குதலாம். இதற்குமேல் நியதித்துவம். இதன்தொழில் ஆன்மாக்கள் அவரவராற் செய்யப்பட்ட கன்மம் அவரவரோ நுகரப்படுமென்றியமித்தல். இதற்குமேல்-காலதத்துவம். இதன்தொழில் நெடுங்காலநுகர்ந்தான் ஜிலகாலநுகர்ந்தான் எனப்புருட்டுக்குப் போகத்தை வாயறுத்தல். இதற்குமேல்-வித்தியாதத்துவம். இதன்தொழில்- விடயத்திற்பற்றிய புத்தியைப்புருட்ணிடத்திற் கொண்டுசெலுத்துக்கு கருவியாதல். இதற்குமேல் கலாதத்துவம். இதன்தொழில் - ஆன்மாக்களுக்கு அநாதியே செம்பிற் களிம்புபோலச் சகசமானமலசத்தியிற் சிறிது நீக்கி ஆன்மருபத்தை விளக்குதல். இவற்றிற்குக்காரணம்- மாயாதத்துவம். மாயாதத்துவத்தில்- காலம்- நியதி-கலை- வித்தை-அராகம்-இவ்வைந்தும்தோன்றும். இவ்வைந்தோடுங் கூடிப்புலன்களை நுசருமிடத்துப்பும்ஸத்துவம் என்றுஒருமலமுண்டாம் ஆகலான் ஆன்மாவுக்குப் புருடதத்துவம் என்றுபெயர். புருடதத்துவம் சடரூபம் அன்று. இங்ஙனம் கூறிய அராகமுதல்களைக்குறிய ஐந்துத்துவங்களுக்கும் - மிக்கிராத்துவா என்று.

பெயர். ஆக இவை முப்பது தத்துவங்களும் ஆன்மாக்களிடத் தில் தனித்தனி சூக்குமதேகங்களாய் இருக்கும். புவனங்களில் தோன்றிய தேவங்களுக்கும் ஆதாரமாகிய புவனங்களுக்கும் ஆசிரயங்களாயிருப்பன் சர்வான்ம சாதாரணங்களாகிய முப்பது தத்துவங்களுமாம் இவற்றிற்கெல்லாங் காரணம் - ஆசத்தமாயாதத்துவம்: இந்தமாயை சித்தமாய் வியாபங்மாய்-ஆன்மாக்களுக்கெல்லாம் கன்மத்தால்பதிப்பதாய்த் தன்காரியமுத்தான் ஞானக்கிரியைகளை விளக்குமாயினும் மயக்குவதாய் இருக்கும். இதற்குமேல் முப்பத்திரண்டாவது - சுத்தவித்தியாதத்துவம். இதற்குமேல் முப்பத்தலூன்றுவது-ஸ்சரத்தத்துவம். இந்தச் சுத்தவித்தியா தத்துவத்தில் ஈத்தகோடுமகாமந்திரங்களும் காமிகமூதலிய இருபத்தெட்டாகமங்களும் சித்தாந்தசாத்திரத்தால் பூசிக்கப்படாங்கின்ற நந்திமுதலிய கணங்காதர் எண்மரும் இந்திரன் முதலிய உலகபாலகரும் வச்சிரமுதலிய இவர்கள் ஆயுதமும் இருக்கும், ஸ்சரதத்துவத்தில் அனந்தர்முதலிய வித்தியேசர் எண்மரும். இருப்பர். இவர்களுள் அனந்ததேவர் ஏனைவித்தியேசரருக்கும் சுத்தவித்தியாதத்துவவாசிகட்கும் மற்றவர்களுக்கும் தலைவராய் மாயையைக்கலக்கி மாயாதத்துவபுவனங்களை உண்டாக்குவர். இந்த அனந்தர் - பரமசிவத்திற்கு வேறேய் அதிகாரமல்லம் ஒன்றுஉடையவராய் இருப்பர். பாகம் வந்தகாலத்திற் பரமசிவத்தின் அருளால் பரமுத்தியை அட்டவார். ஆனவம் - கண்மம் - என்னும் இருமலம் உள்ளபிரளையாகலருள் மலபரிபாகம் உடையோராய் விரதிகரணமாய்ப் பரமசிவன் அனுக்கிரகம் செய்யப்பெற்றவர் நூற்றுப்பதினெட்டு உருத்திரர் உளர் - இவருள் ஸ்ரீகண்டநாருத்திரன் மத்தியப்பிரளையமுடிவில் பிரகிருதித்துவத்திற்குக் கீழ்ப்பட்டத்துவங்களை

சித்தாந்தப்பிரகாசிலை.

மும் புவனங்களையும் உண்டாக்கி ஆணவும் - கண்மம்-மாலைப் பூம் முன்றுமலைம் உடைய சகலருள் ஞானத்தாலும் என்னும் முன்றுமலைம் உடைய சகலருள் ஞானத்தாலும் யோகத்தாலும் தவத்தாலும் தியானமுதலியவற்றாலும் சிற நத்தவரைப்பிரமபதம் - விண்டுபதங்களில் இருக்குவர். இந்த ஸ்ரீகண்ட உருத்திரர் மத்தியப்பிரளைய காலத்தில் அராகநத் துவத்தில் இருப்பார். பின்பு-படைப்புக்காலத்தில் சுத்தாத்து வாக்களைப் படைத்துப் பிரமாவும் விண்டுவும் செய்யும் சிரு ட்டிகளை அதிட்டித்து நின்று கீழ்ப்பட்ட புவனேசரராயும் முப்பத்துமுக்கோடிதேவர்களையும் பிரமாண்டமுதலிய அண்டங்களையும் உண்டாக்குவர். பிரமாண்டத்தில் பதினால்க்குபுவனா திலிருக்கும் பூர்வையும் முன்சொன்ன உருத்திரருள் நாறு சகலருக்கிருப்பிடமாம். முன்சொன்ன உருத்திரருள் நாறு உருத்திரர் பாஞ்சபௌதிகமான பிரமாண்டத்திற்குக் காவலா பிருப்பார், பிரமா விட்டுனுச்கல்நட்டனேகூட குணத்துவாற் திலிருக்கும் பூர்வை உருத்திரர் மத்தியப்பிரளையும் வரை யும் அதிகாரங்கெய்துகொண்டிருக்கு பின்பு அந்தப் பிரமா விட்டுனுக்களையும் ஒடுக்கிக்கொண்டு தாம் மிச்சிராத்துவார் வில் அராகத்துவத்தில் இருப்பர். இவரோடேகூடவீரபத்திர மும் இருப்பர். பிரகிருதிமத்தகத்தில் எட்டுஉருத்திரர் இருப்பர். சலைமத்தகத்தில் எட்டுஉருத்திரர் இருப்பர். இவர்களோடு முன்சொன்ன பூர்வைந்தார்-வீரபத்திரர்-சதுராநுத்திராருமாக நாறு ருப்பதினெட்டு உருத்திரரும் பரமதீவன் அனுக்கிரகத்தால் பாற முத்தியை அடைவர். இந்த நாற்றுப்பதினெட்டுஉருத்திரரும் மலபரிபாகத்தால் நித்தைபெற்றுப் பாமதீவன் அருளால் பதாம் களைப்பெற்றவர். சுக்தவித்தியாதத்துவங்களில் இருப்போர் மா பரிபாகத்தால்பராமதீவன் அருளால் பாம்பெற்றவர். இந்தத்து பரிபாகத்தால்பராமதீவன் அருளால் பாம்பெற்றவர். இந்தத்து வித்தியாதத்துவங்கள் சரிரமும் வித்தியேசுவர் சீரமும் - தவித்தியாதத்துவங்கள் சரிரமும் வித்தியேசுவர் சீரமும்- வைந்தவும். நாற்றுப்பதினெட்டுஉருத்திரர்-சீரமும்-மாயேயும்.

பிரமாவிட்டுண்முதலியோர்சீரம்-பிரகிருதிசம்பந்தம். பரமசிவனுடைய எல்லாத்திருமேனியும் நூற்றுப்பதினெட்டு உருத்திரர்வடிவும் வித்தியேசரர்வ்டிவும்போலத் தியானிக்ஷப்படும். பிரமாவிட்டுண்சீரம்-பிராகிருதமாகலானும்முன்பரமசிவன் அனுக்கிரகம் இல்லாமூயானும் இவர்கள் சீரம்போலப் பரமசிவனைத் தியானிக்கலாகாது. பிரமவிட்டுணுக்கள்பதம்-பசுத்தானம். உருத்திரர்பதமாசரர்பதம்-இரண்டும்-பதித்தானம். இந்தாசரதத்துவதிற்குமேல்சதாசிவத்துவம். இதற்குமேல்சத்தித்துவம். இதற்குமேல்சிவத்துவம். இந்தமுன்றுத்துவம்-பரமசிவனுக்குமறையே அதிகாரத்துவம்-போகத்துவம்-இலயத்துவம்-எனப்பெயர் பெறுவதற்கு நிமித்தமாயிருக்கும். இந்தத்தத்துவங்கள் மூன்றினும் பரமசிவன் ஒழிய வேறே கிருத்தியஞ்செய்யும் ஆன்மாக்கள் இல்லை. இலயம்-போகம்-அதிகாரம்-என்னும் பதங்களை விரும்பிச் சாதகதீக்கைபெற்று மாக்ரங்களைச்சாதித்தசாதகர்பின்பு பரமசிவன் அருளால் அந்தப்புவனத்தையடைந்து போகம்நுகர்ந்து வைராக்கியம் வருமளவாதல்மகாசங்காரவருமளவாதல் இருந்து பின்புவித்தியேசவரருடனேகூடப் பரமுத்தியைப்பெறுவர். சத்தவித்தியாதத்துவத்தைக்கொடுவதற்கும் அகரமுதலிய ஐப்பத்தோரக்கரமும் காமிகமுதலிய இருபத்தெட்டுச் சங்கிதைகளும் வைகரிவடிவாப் பிருக்கும். நாசரதத்துவத்தில் பிரணவம் இருக்கும். சதாசிவத்துவத்தில் சகளவிந்துவுங்-சகளநாதமுங்- இருக்கும். சத்திதத்துவத்தில் சூக்குமை-என்னும் பெயருடைத்தாய்ப் புத்திசாரணமாய் ஆன்சூக்குமை-என்னும் பெயருடைத்தாய்ப் புத்திசாரணமாய் ஆன்மாக்கள் தோறும் வெங்வேறுகிய சூக்குமநாதம் இருக்கும். சிவத்துவத்திற்காரணம் விந்து. விந்துவக்கும் சிவத்துவத்திற்கும் வேறுபாடில்லை. சிவத்துவங்களை யதிட்டித்து விந்துகுஞ் சதாசிவருடைய சத்தி - சகளம்-சகளங்களம்- நிட

களம்னனவும்- வியத்தம்- வியத்தாவியத்தம் - அவியத்தம்னனவும்- மகேசுரன்- சதாசிவன்- சிவன்னனவும்- பெயர்பெற்றிருக்கும். இந்தமுப்பத்தாறு தத்துவங்களுக்குள் விச்துவானது நித்தியமாய் வியாபகமாய் அருவமாய்ப் பரமசிவ்னலே நித்தியம் அதிட்டிக்கப்படுவதாய்ச்சொல்வடிவும் பொருள்வடிவமாய் நாதமுதவியவற்றின்வழியால் ஆண்மாக்களுக்கு அறிவுவிளங்குதற்குக்காரணமாய் மயக்கஞ்செய்யாததாய் மாயாகாரியம் வழிந்த எல்லாப்பொருட்கும் உபாதானகாரணமாய்ச் சடமாயிருக்கும். இங்குணங் கூறப்பட்ட பிருதிவிமுதல் சிவத்துவம்ராகிய முப்பத்தாறு தத்துவங்களும்- தத்துவாத்துவா. காலாக்கிணிபுவனமுதல் அனைசிரிதபுவனம்ராகிய இருநூற்று முப்பத்தெந்து புவனங்களும். புவனத்துவா. அகரமுதவிய ஐம்பத்தோரக்கரங்களும் - வன்னாத்துவா. வியோமவியாபி மந்திரவடிவான எண்பத்தோருபத்தமும் - பதாத்துவா. மூலப்பிரமாங்கங்களாகிய பதினெட்டுமந்திரமும்- மந்திராத்துவா. நிவிரத்திமுதவிய பஞ்சகலைகளும்- கலாத்துவா. இவ்வாறுள்- கலைத்துவம்- புவனம் என்னும் மூன்று அத்துவாக்களும்- திரவியவடிவாயிருக்கும். வன்னம்- பதம்- மந்திரம் என்னும் மூன்றாத்துவாக்களும்- ஒவிவடிவாயிருக்கும். இவற்றுள்- புவனம் தத்துவத்தைப் பற்றினிற்கும். தத்துவம் கலையைப்பற்றினிற்கும்- வன்னம்- பதம்- மந்திரம் என்னும் மூன்று அத்துவாக்களும் புவனத்திற்கேண்றிய சரீரங்களைப்பற்றினிற்கும். இந்த அத்துவாக்கள் ஆறுக்கும் மேலாகியகாரணம் சுத்தமாயை என்றுள்ளாக்கப்படும். சுத்தமாயை- குண்டலீனி- சுத்தவித்தியை- பிரமம்- என்பன ஒருபொருட்களை. அங்குனமே அசுத்தாத்துவாவுக்குமேலாகியகாரணம்- அசுத்தமாயை என்றுள்ளாக்கப்படும். இவ்வத்துவாக்களாறும்- ஆண்மாங்களுக்குப் பாதமாயிருக்கும். ஆண்மாக்கள்

ஆஹ அத்துவாவுக்கும் வேறுய் நித்தியமாய் வியாபகமாய்ச் சேதனமாய்ச் சரீரங்தோறும் வெவ்வேறுய் வினைகளைச் செய்து வினைப்பயன்களை நுகர்வோராய்ச் சிற்றறிவுக்கு சிறுதொழிலும் உடையவராய்த் தமக்கொரு தலைவனைஉடைய வராயிருப்பர் இந்தலுண்மாக்கள் பந்தவேறுபாட்டாற் சகலர் - பிரளையாகலர் - விஞ்ஞானகலர்கள் மூலவகைப்படுவர். இவர்களுக்கு மாயாபந்தமாவது கலைமுதல் பிருதிவிளக்குஞ்சும்- புவனங்களும்- புவனத்துப்பொருள்களுமாயிருக்கும். கன்மபந்தமாவது- சோதிட்டோமம் பிரமகத்திமுதலியவற்றால் உண்டாவதாய் அழூர்வும் என்னும் பெயருடைய வர்த்தனையாய்ப் புரியட்டகத்துள் புத்தித்துவத்தைப்பற்றிச் சீக்கதுக்கமோகவடிவாயிருக்கும். மலபந்தமாவது - ஆன் மாக்களுடைய ஞானக்கிரியைகளை மறைப்பதாய் ஆன்மாக்கள்தோறும் வெவ்வேறுய்த் தத்தமகாலவகாயில் நீங்கும் அநேகசத்திகளோடுத்தாய் நித்தமாய் வியாபகமாய்ச் சடமாயிருக்கும். சுத்தமாயா பந்தமாவது - வித்தைகள் வித்தியேசர்மூதவி யோர் சுரீரங்களுக்குக்காரணமாயும். சகலர்போகம் புசித்தற்குக்கருவியாகிய சூக்குமை- பைசங்தி- மத்திமை- வைகரி- என்னும்வாக்குகளுக்கு ஏதுவாயிருக்கும். திரோதசத்திபந்தமாவது மாயை - கன்மம்- ஆணவும்- வைந்தவும்- என்னும் நால்வகைப் பாசத்தினுடைய அநாதித்தன்மை நிகழ்வதற்கு ஏதுவாயிருக்கின்ற சிவசத்தியே பாசமென்று உபசரித்துக்கூறப்படும். இங்குனம் ஜுவகைப்பந்தங்களும் கண்ணுகொள்க. சுத்தாத்துவாவில் இருப்போர்- வைந்தவும் - திரோதம்- என்னும் இரண்டிவாவில் இருப்போர்- வைந்தவும் - திரோதம்- என்னும் இரண்டிவாவில் இருப்போர்- வைந்தவும் - கன்மமும் - ஆகநான்குபாசம் உபாசத்துடனே ஆணவுமும்- கன்மமும் - ஆகநான்குபாசம் உபாசத்துடனே ஆணவாவில் இருப்போர் அந்தநான்குடனே உடையர். அசுத்தாத்துவாவில் இருப்போர் அந்தநான்குடனே உடையர்.

சித்தராந்தப்பிரயாசினை.

மாபேயமுங்கூட ஐவகைப்பாசமும் உடையார். இவருள்சுத்தாத்துவாவில் இருப்போர்க்கு முத்தாப்போல நிரதிசயனின் பமேஞ்சித் துக்கத்தோடுகூடிய சுகதுக்கமோகங்களில் வாயையால் அந்த அத்துவா சுத்தம் என்றுசொல்லப்படும். மிசிராத்துவாவில் இருப்போர்களில் நிரஞ்சனர்ஒழிப் புஞ்சனமுடையோர் தம்மெல்லையளவும் முற்றுணர்வுடையராயி னும் சுகதுக்கமோகங்களுடையராதவின் அந்த அத்துவா மிசிரம் என்று சொல்லப்படும். அசுத்தாத்துவாவிலிருப்போர்களுள் நிரஞ்சனர் ஒழிய அஞ்சனமுடையோரில் சிலர் தம் மெல்லையளவும் முற்றுணர்வுடையோராயி னும் மற்றுள்ளோரோல்லாம் சிற்றறிவும் சிறுதொழிலும் - சுகதுக்கமோகங்களும்-உடையராதவி ன்-இந்த அத்துவா-அசுத்தம்-என்றுசொல்லப்படும். இவற்றுள்-மாபேயமும்- வைந்தவரும்- ஆதிபந்தம் கன்மம்-பிரவாகாநாதியாப்ப போகத்தால் அழிவதாம். ஆனவம்-மூலமாய்-அநாதிபந்தமாய்த் தன்பாசமுடிவில் பராமகிவான்திருவருளாகிப் தீக்கையால் நீங்குவதாம். கன்மபாசம்-நூனத்தாலும் - யோகத்தாலும் - சுந்தியாசத்தாலும்-போகத்தாலும்-நசிக்கும்.

இங்களுள்ளும்தலாயின் ஓல்லாம் - சாத்திரவழியால் விடைக்கும். அத்தச்சாத்திரங்கள் வெளக்குமோம் - வைதிகமும்- அத்தியான்மிசமும் - அதிமார்க்கமும் - மாந்திரமும் - என்னுவகைப்படும்.

அவற்றுள் - வெளக்கமாவது - ஆயுள்வேசமும் - தண்டநிதியும் - முதலாயின. இவையிம்மையிற் பலிக்கும் நால்கள். வைதிச்நாலாவன - வேதங்களில் தீரியாகாண்டத்தை மேற்கொண்டு சோதிட்டோமாம் முதலிபடுண்ணிப் பக்காற்

பெறப்படும் துறக்கமுதலியவற்றைச் சாதிப்பதாகிப் பீமாஞ்சைச்சநாலும்-வேதம் ஒருபூரூபத்தைச் செய்யப்பட்ட தெனச்சாதித்துப் பிரமாணமுதலிய பதார்த்தங்களை ஆராய்ச்சிசெய்யும் முனிவராற்செய்யப்பட்ட நியாயத்துலும் வைசேடிக்குத்துலும் என்முன்றுவகைப்படும். இந்தமுன்றும் இம்மையினும் மறுமையினும் பலிக்கும் நால்கள்.

அத்தியான்மிகநாலாவது - சாங்கியம் - பாதஞ்சலம்-வேதாந்தம் - என மூவகைப்படும். அவைஉபநிடதங்களை எடுத்துக்காட்டி யிருட்டுகளாற் செய்யப்படுவனவாய் ஆன்மானத்தைப் பலிப்பிக்கும்நால்கள்.

அதிமார்க்கநாலாவது - உருச்திரர்களாற் செய்யப்பட்ட பாசுபதம்- காபாலம்- மகாவிரதம் - என்பன.

வாமமக்திரநால்களாவது - சிவன் அருளிச்செய்த சித்தாந்தசாத்திரம்.

இவற்றுள் - பீமாஞ்சைச்சநால்செய்தவைன் சையினிப்பகவான். இந்தநால் - வேதம் ஒருவரால் செய்யப்பட்டதன்றைக்கியமாய் உள்ளதென்றும் - பிரபஞ்சமங்கித்தமென்றும் - இட்டிமுதலிய கண்மங்கள் செய்யவேண்டுமென்றும் - கண்மம் செய்தவனுக்கு அந்தவினையே துறக்கமுதலியபலன்களைக்கொடுக்குமென்றும் - பெளதிகசரீரோந்திரியங்களுக்கு வேறுயகொடுக்குமென்றும் - ஆண்மாக்கள் உண்டு என்றும் ஆண்மாக்கள் பலர் என்றும் - இந்த ஆண்மாக்களுக்கு கேருய் ஈசரன் ஒருவன் இல்லை என்றும் கூறப்படும்.

இனிவைசேடிகநாலில் பிருதிவி- அப்பு- தேயு-வாயு-என் ஆம் நான்குபூதங்களும் நிட்தியம் என்றும் - இவற்றிற்குக் கூறப்படும்.

காரணம் - அவ்வப்பெயர்களால் வேறுபட்டபரமானுக்கள் என்றும் இவற்றிற்கு வேறுப்சத்தத்திற்குக் காரணமாய் நித் தமாகிய ஆகாசம் - ஐந்தாம்பூதம்என்றும் - இதற்குவேறுப்சாலமும் திக்கும் - ஆன்மாக்களும் - சித்தமாய் - அருவாய் - வியாபகமாய் - இருக்குமென்றும் - ஆன்மா - பரமான்மாவும் - சீவான்மாவும் - என இருவகைப்படுமென்றும் - பரமான்மா - ஈசரனென்றும் - சீவான்மா - உடம்புதோறும் - வேறுப்பலவாய் இருக்கும் என்றும் இவற்றிற்கு வேறுப்பு பலவாய் நித் தமாய் அனுவாய் ஞானத்துக்கேதுவாய் ஆன்மாக்கள்தோறும் வெவ்வேறுய் இருப்பது- மனம் என்றும்-பிருதிவி-அப்புதேயு-வாயு- ஆசாயம்-காலம்-திக்கு - ஆன்மா-மனம் - என்னும் இவ்வொன்பதும் திரவியம் என்றும் இவற்றிற்கு கேறுகிய சுக்கிலமுதலியன குணபதார்த்தம் - என்றும் எழும்புதன்முதலாயின கண்மபதார்த்தம் என்றும்- குடத்தன்மை-ஆடைத்தன்மை யென்றுற்போலும் சாதி - சாமானியபதார்த்தம் என்றும்-நித்தப்பொருள்களின் வேறுபாடுனர நிற்பது விசேடபதார்த்தம் என்றும் குடத்தில் குடத்தன்மையென்றுற்போலும் சம்மந்தம் சமவாயபதார்த்தம் என்றும் இவ்வழுவகைப்பதார்த்தங்களுள் - ஆன்மான்னும் பதார்த்தத்துக்கு மனத்தோடுசேயோகத்தால் ஞானம் உண்டாமென்றும் -அதனேபுண்ணியபாவங்களாகிய கண்மானுட்டானம் உண்டாமென்றும் - அதனேபுண்ணியபாவங்களாகிய கண்மானுட்டானம் உண்டாமென்றும் - எல்லாம்வல்லவன் - ஈசரன்- ஜன்றும் - ஈசரனுக்கு மனதோடுசேயோகத்தால் - ஞானம் உண்டாமன்றி இயற்கைஞர்னம் இல்லை என்றும் - இவ்வாறுபதார்த்தங்களுடைய பொதுவியல்பு - வேற்றியல்புகளையறியும் ஞானத்தால் ஆன்மாக்களுக்குக் கண்மம்நகிள்க்குமென்றும் - கண்மம்

ங்கிக்கவேமனதோடுகையேர்க்கத்தால் தோன்றும் ஞானம் இன் றிப்பாடானைம் போற்கிடப்பர்அதுவே முத்தியென்றும் - வேதம் ஈசரானாற் கூறப்பட்டதென்றும்-சொல்லப்படும்.

இனி நியாயநூலில்-பிரமாணமுதலிய பதார்த்தங்கள் பதினாறு என்றும் - பதார்த்தஇலக்கணமும் - முத்திலக்கணமும்- கைவேசேடிகநூலிற் கூறியவாறே என்றும் ஈசரன்செய்விப்பன் - என்றுங் கூறப்படும். இவ்விரண்டு நாலுள்ள செய்தார். தன்னாதரும்-அக்கபாதரும்- என்றனர்க.

இனிச்சாங்கியநூலில் - பிரகிருதி-நித்தமாய் - வியாபகமாய்ச் சடமாய் - எல்லாப்பொருட்குங் காரணமாய்ச் சாத்துவிகம்- இராசதம் - தாமதம் - என் அமுச்சுணங்களுஞ் சம்மாய் நின்ற அவதரமாய் - அருவாய் - இருக்கும் என்றும் - இந்தப் பிரகிருதி - உடச-ம் - தத்துவம்-என்றும் இந்தப்பிரகிருதியின் காரியம் புத்தித்தத்துவ. முதற்பிரகிருதித்தத்துவம் - ஈருக இந்தத்துழுன்றுத்தத்துவம் என்றும் - இந்த இருபத்து நான்குதத்துவங்களுக்கும் வேறுப் நித்தமாய் - வியாபகமாய் - அருவாய்-நாடுபேதமாய் - முற்றுணர்வும்-தொழிலுமின்றி - அறிமுமாத்திரமாயிருக்கும் ஆன்மாக்கள் - இருபத்தெந்தாம் - தத்துவம் என்றும் - இந்த ஆன்மாக்களுக்கு முத்திகாலத்தும்- பெத்தகாலத்தும் - வேற்றுமைஇல்லை என்றும் சௌரூபத்தில் அமுச்கு இல்லை என்றும் - அநாதியே புத்தியைச்சார்ந்த அவித்தை வசத்தால் சுகதுக்கானைம் தோன்றும் என்றும் அதனால் பெத்தன் ஆயினுளைன்றும் - பிரகிருதியையும் புத்தனியும் - பகுத்தறியும் - விவேகானத்தால் அவித்தைநீங்கவே முத்தினன்றும் - ஆன்மாக்களுக்கு வேறுப் ஈசரன்ஒருவன் இல்லை என்றும் கூறப்படும். இந்ததுல்செய்தவன் கபிலமுனி.

சித்தாந்தப்பிரவாசினை.

இனிப்பாதஞ்சலநாலில் பிரகிருதியும் - பிராகிருதங்களும் ஆண்மாக்களும் - பெத்தமுத்திகளும் - சாங்கியநாலிற் கூறியவாறேன்றும் - விவேகஞானம்போல யோக்மும் யோகாங்கமும் - முத்திக்குக்காரணம்என்றும் - இருபத்தாறும் தத்துவம் ஏகான் ஒருவன்றுண்டென்றும் அவன் எல்லாவற்றையும் அதிகாரண் ஒருவன்றுண்டென்றும் ஆண்மானத்தைப்படித்து நின்றுசெய்வோன்கலானும் ஆண்மானத்தைப்படித்து வேறுன்றுங்கூறப்படும். ஆண்மாக்களுக்கு வேறுன்றுங்கூறப்படும். இந்தநால்செய்தவன் பதஞ்சலிபகவான்.

இனி வேதாந்தவாதிகள் பாற்கரியனும் - மாயாவாதியும் சத்தப்பிரமவாதியும் - கிரிடோப்பிரமவாதியும் - என நான்கு வகைப்படுவர்.

இவருள் - பாற்கரியர்-சுராந்ரார்.விலங்குமுதலிய சடசித்துக்களொல்லாம் - பிரமத்தினுடைய பரிமைம் என்றும் - இந்தப்பிரம் - சச்சிதானந்தமாய் - நித்தமாய் - வியாபகமாய்- இருக்கும் அதுவே ஈசுரன் என்றும் - பரினமித்து விகாரப்பட்டதை அறியாமையினாற் பந்தமாயிற்று என்றும் பாரமார்த்திகத்தில் ஒருபொருளே என்றும் - வேதாந்தஞானத்தால் சரீரத்திற்குவேறுகிய ஆண்மருபம் விளங்கும்என்றும் அதுவே பரப்பிரமம் என்றறிந்து அதன்கண் இலயித்தலே முத்தினன் றும் கூறுவர்.

இனிமாயாவாதிகள் - முன்சொன்னபிரமமே பாரமார்த்திகத்திலே மெய்ப்பொருள் என்றும்-அது ஒழித்து காணப்பட்டபொருளொல்லாம் இப்பியில் வெள்ளிபோலப் பொய்ப்பொருள்என்றும் - சகத்திற்கு உபாதானம் மாயை என்றும்-அந்த-மாயை பிரமம்போலமெய்ப்பொருளும் அன்று மூயற்கோடு

போலப் பொய்ப்பொருளும் என்றும் - மாணவக்குவே
ருகப் பிரமசொருபம்நான்னன்றும் வேதாந்தகுளத்தால்அறி
வது முத்தினன்றும் கூறுவர்.

இனிச்சத்தப் பிரமவாதின் - காரணமான பரப்பிரம-
பிரளையகாலத்தில் சத்தவடிவாயிருக்கும் என்றும் சட்டித்துக்
களாய்த் தோன்றியழியும் ஈல்லாப்பொருள்களும் சத்தத்தில்
நூடைய விகாரமான்றும் - சத்தருபமே முழுதும் என்றும்
வது முத்தினன்றும் கூறுவர்.

இனிக்ஜினிடோப்பிரமவாதிகள் - முன்கூறப்படும் பிரம
மேநான் என்றும் - நான் ஒருபடித்தன்றிப் பல்வகையாய்
நானைவிதமான விகாரப்பொருள்களோடுக் கூடிவிளையாடுகின்
றேன் என்றும் இவ்வாறுஅறிகிறதே முத்தினன்றும் கூறுவர்.

இத் நான்குமதங்களுக்கும் - நால்செய்தவன் வேத
வியாசன் என அறிக.

மீமாஞ்சௌ-கைவசேடிகம் - நியாயம்- சாக்ஷியம் - பாதகு
சலம் - வேதாந்தம் - என்னும் இவ்வாறுநாலும் வைத்திகாஶ
திரங்கள்.

இவ்வாறுள் - வேதாந்தம் ஒன்றுமே அத்துவிதநால்
ஏனைலூந்தும் பேதநால்கள்.

இந்த அறுவகைநாலும் அன்றி வேதத்திற்குப் புறமான
நால்கள் நாத்துக்கநால்கள்.

அவையான - பெளத்தம் - அருகதம் - உலோகாயதம்-
என மூவகைப்படும்.

அந்த மூன்றினுள் - உலோகாயத நாலில் காட்சி ஒன்றே பிர
மாணம் என்றும் - காட்சிப்பொருளாகிய - பிருதிவி - அப்பு-

இகை

சித்தாந்தப்பிரகாசினை.

தேயு - வாயு - என்றும் நான்குமே மெய்ப்பொருள் என்றும் இந்த நான்குத்தக்கூட்டமான சரீரமே ஆண்மானன்றும்-உடல் வளர அறிவு வளரும் உடம்புதேய அறிவுதேயும் என்றும் ஈசுரண் என்றுகூறுவன் இல்லை என்றும் - இம்மையில் ஈசுதுக்கங்களே சுவர்க்க நரகங்கள் என்றும். சரீரம் நசித்தால் மேலைச்சு ஆவதோருவினை இருப்பதுஇல்லை என்றும் ஆதலால் உடம்பிற்குவேறும் ஆண்மா ஒருவன் இல்லைஎன்றும் கூறப்படும். இந்த உலோகாயத நூல் செய்தவன் பிரகற்பநிபுத்தவான்.

இனி பெளத்தநூலில் - பிருதிவு முதல் புத்தி தச்சுவம் ஈருகத்தக்துவம் இருபத்துமூன்று என்றும் இவற்றுள் புத்தி தக்துவம்-பிரதானம் என்றும்- பாஞ்சபொதிகம் ஆன சரீரத்தில் புத்திதக்துவம் உள்ளது என்றும் இந்தப்புத்திதக்துவமுதலிய எல்லாப்பொருளும் கணபங்கம் என்றும் இவ்வாறுண்ணித்திரமாகிய ஆண்மா என்பதும்- ஈராரன் என்பதும் - இல்லை என்றும் கூறப்படும். இந்த நூல் கெய்தவன் - ஆடிபுத்தன். இந்தநூலிற் கூறப்படும் முத்தியாவது-தண்ணீர் ஒட்டம்போல அநித்திபுமாய் அனுபவிக்கப்படும் ஞானசங்கதியே. மோக்கமாம். இன்பதுன்பத் தொடர்ச்சியினாறிச் சூந்தமான ஞானசந்ததியே. முத்தியென்பர் கிலர். முறைமுறையாய் வளரானின்ற தீபம் - எண்ணையும் திரியும் தேய்த்தவிடத்துக் கெடுவதுபோல ஞானசந்ததியினது நாசமே முத்தியென்பாரும் உளர்.

இந்தப் பெளத்தர் செனாந்திராந்திகன் - வைபாடிகள்- மகாயாணிகள் - மாத்திப்பமிகள் என்று நால் வகைப்படுவர்கள்.

இவருள் ஒரு சாரார் காணப்படும் பொருளெல்லாம்-
அசத்தியம் - ஞானசந்ததி ஒன்றுமே சத்தியம் என்பர்.
மற்றொரு சாரார்-இந்தப் பொருள் அனைத்தும் சத்தியமே கண
பங்கம் என்பர்.

இனி ஆருகத்தாலில் - ஆருகத் தால்செய்தவன் - ஆருக
ன்னக்ஞரூரு கடவுள் அநாதியேஉள்ளவன் என்றும்- சீவன்
என்றூரு பதார்த்தம் - அநாதியே குற்றமுகைத்தாயிருக்கும்
என்றும் - இந்தச்சீவன் தூலதேகம் தேய்த்தீயும் - ஏனத
வளரும் என்றும் - மற்றை இந்திரியங்களும் உள் என்றும்- இ
வையெல்லாம் அத்திகாயம் - அநாத்திகாயம் என்று வழக்கப்
படும் என்றும் ஆருகத்தாற்பொருள் ஞானத்தாலும் அத்
நாலிற்குறும் சுடுபாறையிற் கிடத்தல்முதலிய தவங்களை
லும் சீவன் உயிர்க்கொலைமுதலிய பாவங்கள் நீங்கி அருள்ளன்
போலக் குற்றந்தீர்ந்தவன் ஆவனென்றும் இந்தநாலும் இந்தப்
பதார்த்தம் உண்டோ இல்லையோ என்று வினாவினால் உண்டாம். இல்லையாம். உண்டும் இல்லையுமாம். என்று மூவகை
யாற்சொல்லப்படும் என்றும் கூறப்படும்.

உலோகாயதன்- பெளத்தன்- சமனென் என்னும் இம்மூலா
ம்- ஆசாரமில்லிகளாகிய நாத்திகர்-ஈசுரன்னன்று அநாதிப்பொ
ருள் ஒன்றில்லை என்பர்.

இந்தமதம்முன்றும் வேதத்திற்குப்பறம்.

இவற்றிற்கு முன்கூறப்பட்ட ஆறுநால்களும் வைத்திக
நால்கள்.

இவ்வாறுக்கும் பிறப்பிடமாகிய வேதங்கள்- இருக்கும்- எச்
கும்- சாமமும்- அதர்வணமும்- எனநால்வகைப்படும்.

சித்தாந்தப்பிரகாராசினை.

இவைகளுக்கு அங்கமாவன - சந்தசம்-கற்பகுத்திரமும் - சிக்கையும்-வியாகரணமும்-நிருத்தமும்- சோதிடமும்-னன அறவகைப்படும்.

வேதத்திற்கூறப்படும் விதிவிலக்குகளைப்பற்றிப் பிராமணர்முதலிய சாதிகளையும்-பிரம்சாரிமுதலிய ஆச்சிரமங்களையும் விதிப்பதும்-உபநிடதங்களைப்பற்றிப்பிரகிஞருதி-புரூடன்-ஏசரன் இலக்கணங்களைக்கூறுவதும் வேதத்திற்பிற்பெறப்படும் - ஒழுக்கம்-வழக்கு-தண்டங்களை நியமிப்பதும் செய்வனவாகிய மனுமுதலிய தருமசாத்திரங்கள் பதினெட்டுவகைப்படும். இந்த மிருத்திகளைச் செய்தவர் மனுமுதலிய இருடிகள்.

இனிவாசதேவனைற்செய்யப்பட்ட பாஞ்சராத்திரத்தில்- இருபத்துநான்காம் தத்துவமாகிய குணத்துவத்திற்குமேல் இருபத்தைந்தாம்தத்துவம்- வாசதேவன் என்கீருபரம்பொருள் உண்டென்றும்-அந்தப்பரம்பொருளினின்றும்- கிருட்டினரும்- அனிருத்தனும்- மகாத்துவசனும்- பொன்னோயனும் என்று நான்குவிழுகங்கள் சகத்தைப்படைத்தற் பொருட்டுத் தோன்றும் என்றும்- இந்தநான்கு வகுப்பினால் சடமும் சித்தும் ஆகிய எல்லால்கும்- படைச்கப்பட்டன என்றும் - வேதாந்தவாதிகள் நால்வரில் - பரிஞ்ஞமவாதி சொல்வதுபோல எல்லாம் வாசதேவன்வடிவு என்றும் - வேதங்களில்- உறுதிப்பயன் இல்லை- பாஞ்சராத்திரத்தில்- உறுதிப்பயன் உண்டென்றும்- ஆகையாற் பாஞ்சராத்திரத்தின் முறையே தீக்கைசெய்துக்கொண்டு வாசதேவனைவழிபட்டு அவன்வடிவில் இலபம் ஆதலேமுத்தி என்றும் கூறப்படும்.

இனி இதிகாசபுராணங்களில் - வைதிகங்மங்களும்- சாங்கியம் - பாதஞ்சலம் - பாஞ்சராத்திரம் - பாசபதம் - சை

கிட்டாங்கப்பீர்காசினை-

கிராச்சவு - மக்ருதி.

புராணங்கள்-பதிலே வீவகைப்படி இலற்றி நடக்கும்
தாந்-வேதவியாசன்- இருபத்தெட்டாம்தக்கவம் - ஆய்வு மான் வே
றும்-தீக்கையான் முத்தின் ஸ்ரூம் - புராணங்களிற்குப்படிம்.

இனி அதிமார்க்கநூல் மூன்றாவது பாக்பதநாலில் ஆண்
மாக்கள் பலவாய் நித்தமாய்வியாபகமாய்க் காரணகாரிய சீச
யோகத்தால் தோன்றும் ஞானத்தால் தனித்தனி வேறுபாடு
டையனவாய் இருக்கும்ஏன்றும் - இவ்வாண்மாக்களுக்கு கீழை
வம், இல்லைன்றும் மாண்பகன்மங்கள் என்று இரண்டோசு
கள் உண்டோன்றும்பாங்களால் சுகதுக்கங்களை அனுபவிக்கும்
என்றும்- வைராக்கியமூன்றாய்ச் சாத்திரத்தில் சுறியபடிபே
தீக்கைபெற்ற ஆண்மாவினிடத்துப் பரமேசுரனுடைய ஞானமு
தவிய குணங்கள் சங்கிராந்தமாய்ப்பற்றும்என்றும் - அப்பொ
ழுது குடும்பாரத்தைப் புத்திரரிடத்து வைத்துவிட்டத் தறவு
ருத்திற் செல்லுவார்போல் ஈசுரரும் தன்னுடையஞானம்முத்
களிடத்துச்சங்கிரமிக்கசெய்து தன்னதிகாரத்து ஒழிவுபெற்
நிருப்பனேன்றும்-கூறப்படும்.

நிருப்புவே அதி தூய வெறுதி
இனி மகாவிரதநாலில் பாசுபதர் கூறிய முறையே மாண்ய
கன் மங்களுடன் ஆணவழலமும்கூண்டன் றும் ஆண்மாச்சுக்குக்
குப் பெக்தத்தும் முத்தியினும்குரான்சத்தேயே நிக் கிரியா

சித்தாந்தப்பிரகாசினை.

ராவுரோன் தும்-இந்தமுத்தருக்குக்கேவலம் ஞானசத்திமாத்திர மேலண்டு. ஞானம் கிரியைன்னும் இரண்டுசத்தியும் பரமே சுரன் ஒருவனுக்கேளன் தும்கூறப்படும்.

இனிக்காபாலிக்நூலில் ஆண்மலைக்கணமும் பந்தலிலக் கணமும் பாசுபதர்மகாவிரதர் கூறியபடின்ன் தும் சாத்திரத்தி ற்கூறியமுறையேதீக்கைபெற்றுத்தினந்தினம் பச்சைக்கொடி ஒன்றுபிடித்துக்கொண்டு மனிதர்தலையோட்டில்பிச்சையேற்று உண்ணவேண்டும்என்றும் மகாவிரதர்கூறியமுறையே முத்தி என்றும் கூறப்படும். பாசுபதம்-மகாவிரதம்-காபாலிகம்-என் னும்-அதிமார்க்கசாத்திரம் மூன்றும் மாயை-வித்தை-காலம்-என்னும் தத்துவங்களில் இருக்கும் உருத்திரர் மூவராற் செய் யப்பட்டன.

இனி மறுமையிற்பவிக்கும் சித்தாந்தசாத்திரத்தை இம்மை யிலேதெளிவிப்பனவாய்க் காருடம்-தக்ஞினம்-வாமம்-பூதம்- எனநான்குநால்கள் உள்ளன அவை தற்புருடம் அகோரம் வாமம் - சத்தியோசாதம் - எனக்கீழ் உள்ள நான்குமூகங்களால் பரமசிவன் அனுக்கிரகஞ்செய்யப்பெற்று அந்தப்பெயர்கொண்ட விஞ்ஞானகளர் நான்வராற் செய்யப்பட்டன.

இவற்றுள்-காருடதந்திரத்தில் தற்புருடமே பிரமஞ்சமாகத் தியானம் கெய்து பூசிக்கற் பாற்று எனக்கூறப்படும். இந்தநாவில் எவ்வகைப்பட்ட பினியும் கண்கூடாகத்தீர்க்கும் மந்திரங்களும் மருந்துகளும் கூறப்படும்.

இனித்தக்கிணதந்திரத்தில் அகோரமேபிரமஞ்சமாகத் தியானம் செய்து பூசிக்கற்பாற்று என்றும் யோகத்தை அனுட்டித்துப்பரமசிவனைக் காணவேண்டும் என்றும் கூறப்படும் பகைவாவெல் வுதற்கு மந்திரங்களும் இதனுள்கூறப்படும்.

இனிவாமதந்திரத்தில் வாமதேவமே பிரமருபமாகத்தி
யானித்துப் பூசிக்கற்பாற்று என்று கூறப்படும் இதனுள் இர
சவாதம் முதலியனவும் கூறப்படும்.

இனிப்பூகதந்திரத்தில் சத்தியோசாதமே பிரமருபமாக
த்திபானித்துப் பூசிக்கற்பாற்று என்றுகூறப்படும். பூதப்பி
ரோதப்பிசாசகளை ஓட்டும் மந்திரங்களும் மருந்துகளும் இத
னுள் கூறப்படும்.

இனிச் சத்தித்துவத்தில் வசிக்கும் ஓர் ஆன்மாவால் செ
ய்யப்பட்டது-சாத்தநூல். இந்தத்தந்திரத்தில் பாற்களிய வே
தாந்திபோலச் சடசித்துக்கள் எல்லாம் சத்தியின் பரிணைமம்
என்று கூறப்படும்.

இனிக் கெளள்ம்-யாமளம்-முதலிய தந்திரங்கள்-மக்சே
திரநாதர் முதலிய மானுடசித்தரால் செய்யப்பட்டன.

இனி உலோகாயத ஞானிகள்-பிருதிவி-அப்பு-தேயு-வாயு
என்னும் நான்கு பூதங்களையும் அறித்தமையால் அவர்களுக்கு
அவற்றின் கீழ்ப்பட்ட புவனங்களில் பிறவி ஒழியும்.

ஆருகதருக்குக் குண்தத்துவத்தின் கீழ்ப்பட்டத்துவங்
களில் பிறவிஒழியும்.

நையாயிக வைசேஷாயர்களுக்குப் புத்திதத்துவவரையும்
பிறவி ஒழியும்.

புத்தருக்குப் புத்திதத்துவத்தின் கீழ்ப்பிறவிஒழியும்.

சாங்கிபருக்குப் பிரகிருதியையும் புருடனையும் விவேக
த்தறிதலால் பிரகிருதிவரையும் பிறவிஒழியும்.

பிரகிருதிக்குமேற்பட்ட மிச்சிராத்துவாக்களை அறிபா
யையால் கண்மசேடம் உடையவர்கள் ஆதலான் இவர்களுக்கு
குவிஞ்ஞான கேவலத்தன்மை வராது.

பாஞ்சராத்திரிகளுக்குப் பிரகிருதிக்குக்கீழ்ப்பட்ட பிற
விழுழியும்:

வேதாந்திகள் புரூதத்துவத்தை அடைவர்.

பெளராணிகர் அராகத்துவத்தை அடைவர்.

கரபாலிகர் காலதத்துவத்தை அடைவர்.

பாசுபதர் மாயாதத்துவத்தை அடைவர்.

மகாவிரதர் வித்தியாதத்துவத்தை அடைவர்.

* காருடம்-தக்கிணம்-வாமம்-பூதம்-என்னும் தந்திரங்களில்
கீக்கைபெற்றவர் - சத்திதத்துவத்திலுள்ள நிவிர்த்தி - பிரதிட்டை-வித்தை-சாந்தி-என்னும்புவனங்களை முறையே அடைவர்.

சுத்தமாகிய சாத்தநூலார் சத்திதத்துவத்தை அடைவர்.

களளம் - யாமளம் முதலிய சாத்திரங்களில் பெண்புணர்ச்சி கொலைமுதலியன உண்மையால் இவர்கள் பிசாசபதத்தை அடைவார்கள்.

இனிச்சித்தாந்தசாத்திரமாவன - விந்துவினின்றும் நாதம் தோன்றிவிந்துவும் பிரணவமும் வன்னங்களும் ஆகமுறையே பரிணமித்து அனுட்டுப்புச்சந்தசாய்ச் செய்யப்பட்டன.

அவை சிவபேதமும் உருத்திரபேதமும் என இருவகைப்படும்.

விஞ்ஞானசலரில் பரமசிவன் அனுக்கிரகத்தைப்பெற்ற பிரணவர்முதலிய பெபருடைய பத்துச்சிவன்களுக்கும் சத்தி

யோசாதம்-வாமதேவம் என்னும் திருமுகங்களான் அருளிச் செய்த காழிக்கூடுதலிய அபராஞ்சம்பத்தும் சிவபேதம் என ப்படும்.

இவ்வாறு பரமசிவன்பால் உபதேசம்பெற்ற உருத்திரர் பதினெண்மருக்கும் அகோரம் - தற்புருடம் - ஈசானம் - என்னும் திருமுகங்களான் அருளிச் செய்த விசயம்முதலிய பதி நெட்டும் உருத்திரபேதம் எனப்படும்.

இந்தஇருபத்தெட்டுச் சிவாகமங்களுக்கும் ஒவ்வொன்றிற்குக் கோடிகிரந்தமாக இருபத்தெட்டுக்கோடி கிரந்தங்களாம்.

இந்தச்சௌகமம் இருபத்தெட்டிற்கும் சித்தாந்தம் என்றுபெயர்.

இவை ஞானபாதம் - யோசபாதம் - ஜியாபாதம் - ஸ்ரியாபாதம் என்றுதனித்தனி நான்குபாதங்கள் உடையனவைப் பிரகுக்கும்.

இவற்றுள் ஞானபாதத்தில் பரமசிவனுடைய சொருபமும் விஞ்ஞானுகலர்- பிரளையாகலர்- சகலர் என்னும் ஆன்மாக்களின் சொருபமும்-ஆணவம்-காழியம்-மாயேயம்-வைந்தவம் திரோதானசத்தி-என்னும் பாசங்களின் சொருபமும் ஈத்தியின் சொருபமும் சிவத்துவமுதல் பிரகிருதி தத்துவம் வாழ முப்பத்தர்ரு தத்துவங்களினது உற்பத்தியும் இவை ஆன்மாக்கள் போகம் புசிக்கைக்குக் கருவியாம் முறைண்மையும் புவனங்கள் புவனேசரர் சொருபங்களும் - புவனங்களின் யோசனைப்பிரமாணங்களும்-அதமப்பிரளையம்- மத்திமப்பிரளையம் மகாப்பிரளையங்களின் சொருபங்களும் அந்தப்பிரளையங்களின் பின்னர்க்

சிருட்டியாம் முறைமையும் பாசுபதம்-மகாவிரதம் - காபாலி
கம் முதலிய. மதங்களின் சொருபங்களும் கூறப்படும்.

இனிச்கிரியாபாத்தில் மந்திரங்களினாலும் உத்தாரணம்
சந்தியாவந்தனம் - பூசை-செபம்- ஒமங்களும்- சமயம்- விசே
டம்-நிருவாணம் - ஆசாரியாபிடேகங்களும் - புத்தமுத்திசளை
க்கு உபர்யமான தீக்கையும் கூறப்படும்.

இனி யோகபாத்தில் இந்த முப்பத்தாறு தத்துவங்க
ளும் - தத்துவேசரரும் - ஆன்மாவும் - பராமாவனும்-சத்தியும்
சகத்திற்குக் காரணமான - மாயை - மாமாயைகளைக் காணும்
வல்லமையும் - அணிமாதி சித்திகள் உண்டாம் முறைமையும்-
இயம் - நியமம் - ஆசனம் - பிராண்யாமம்- பிரத்தியாகாரம்-
தாரணம் - தியானம் - சமாதிகளினுடைய முறைமையும் - மூ
லாதார முதலிய ஆதாரங்களின் முறைமையும் கூறப்படும்.

இனிச்சரியாபாத்தில் பிராயச்சித்த விதியும் பவித்திர
விதியும் சிவவிங்க இலக்கணமும் உமாமகேசரர் முதலிய வித
த்தாவியத்த இலங்கங்களின் இலக்கணமும் நந்தமுதலிய
சணநாதர் இலக்கணமும் - செபமாலை - போத்பட்டம் - சனை
ம் - கமண்டலம் - முதலியவற்றின் இலக்கணமும் - அந்தி
யேட்டிவிதியும் சிரார்த்த விதியும் கூறப்படும்.

சமயதீக்கை பெற்றேர் உருத்திரபதம் அடைவர். விசே
டதீக்கை பெற்றேர் மகேசரபதம் அடைவர். ஈண் டி உருத்
திரபதம் என்றது சூணத்துவ மத்தகத்தில் இருச்சும் உருத்
திரர் பதமே ஆம்.

ஈசர பதம் என்றது - பிரகிருதிச்சுமேல் மிச்சிராத்துவா
வில் முந்தின தத்துவம் ஆன அராகதத்துவ பதமேலும்.

சித்தாந்தப்பிரகாசினை.

ஈசுரனுல் அதிட்டிக்கப்படுவதாகவரன் அந்தத் தத்துவக் கை அடைவதே ஈசுரபுத்தலை அடைவது என்று சொல்லப் படும்.

சாங்கியம் - பாதஞ்சலம் - வேதாந்தம் - பாஞ்சாராத்தி ரீங்களில் கூறும் வழிக்கு மேற்பட்ட நிருவாண தீக்கையைப் பெற்றவர் - பரமகிவனேஷு சாமியமான முத்தியை அடைவர்.

இனி நிருவாணதீக்கை - சத்தியநிருவாணம் - அசத்திய நிருவாணம் - என இருவகைப்படும்.

அவற்றுள் - சத்திய நிருவாணதீக்கை பெற்றேர் - தீக்கை பெற்றபோழ்தே சரீரம் நீங்கி முத்தியைப் பெறுவர்.

அசத்திய நிருவாணதீக்கை பெற்றேர் - தீக்கையில் - சஞ்சிதமும் - ஆகாமியமும் - சோதித்துச் சரீரம் நிற்பதற்கு ஏதுவாய்ப் புகிக்கப்படும் பிராரத்த கன்மம் சோதிக்கப்படாமையால் ஆயுள் முடிவில் சரீரம் நீங்கி முத்தியை அடைவர்.

சாதகதீக்கைபெற்றுச் சிவபத்தி சிவழுஷைப்து கொண்டு யின்பு வித்தியேசரர் முதலியோர் பதங்களை விரும்பினார் அந்தப்பதங்களைப்பெறுவர்.

அப்பதங்களில் இருப்பவர்க்குள் பற்றற்றவர் அப்பொழுதே முத்தியை அடைவர் அல்லாதார் மகாங்காரங்காலத்தை முத்தியைப் பெறுவர்.

நிர்ப்பீசதீக்கையாவது - தீக்கைசெய்ததன்பின் அனுடிக்கப்படும் சந்தியாவந்தனம் சிவலிங்கார்ச்சனை முக்கீப் சமயாசாரங்களைத் தீக்கைசெய்யும்பொழுதே சோதித்து ஓழிப்பது ஆகலான் பாலர்- வாலீஸர்- விருத்தர் பனிமொழிபார்- பலபோகத்தவர் வியாதிப்பட்டவர்க்குப் பண்ணுவதாம்.

சபீசதீக்கையாவது-வல்லமையுடைய சமயிபுத்திரர் சாதகாசாரியர்க்குப் பண்ணேவதாம். இந்தத்தீக்கையில் சஞ்சிதம் ஆகாமியம் என்னும் இருவகைக்கண்மங்களும் இந்தக்கண்மங்களுக்கு நடான எல்லாச்சரீரங்களும் சுத்திப்படும். சரீரம் இல்லாமையால் போகக்களும் நசிக்கும் இந்தச்சரீரங்களுக்கு ஏதுவானபிராரத்தகண்ம் சுத்திப்படாமையால் சரீரத்துக்குள்ள சுகதுக்கங்கள் அனுபவிக்கப்படும் இவ்வாறுமூலவகைக்கண்மங்களும் நாசமாம். ஆகவே தீக்கையானபின் மரணமளவும் சாத்திரங்களின் விதித்த நியமங்களின் வழுவாமை ஆசரிச்கவேண்டும். பரமசிவனது திருஅருளாதிய தீக்கையான ஸ்ரி மற்றென்றாலும் முத்திழில்லை.

தீக்கைசெய்துகொண்டபின்பு ஆசாரத்தில் வழுவினால் புத்திபூர்வமாகச் செய்தபாவம் பிராயச்சித்தத்தினைலும் மந்திராதிதிரவியங்களின் உபாயங்களை ஒர் பவித்திரவிதியினைலும் சுத்தியாம். அபுத்திபூர்வமாக வழுவினால் அந்தபேட்டிக்கிரியையால் சுத்தியாம்.

தீக்கைசெய்து கொண்டபின்பு ஆவசிகமாக அனுட்டிக்கப்படும் கண்மங்களாவன - இயும் நியமங்களும் சந்தியாவத்தனம் சிவலிங்கபூசை அக்கிளிகாரியங்களும் குருவசனபரிபாலனமும் இயன்றமட்டும் மகேஸரபூசை முதலாமினவுமாம்.

அனுட்டிக்கலாகாத கண்மங்களாவன - நிர்மாலியம் புசித்தல்-சிவங்கிந்தை - சிவசாத்திரவிதைசாரங்கிந்தை- தேவதிரவியங்களை உபயோகங்கெய்தல் - உயிர்க்கொலை - முதலாயினவாம்.

இவ்வாறு தீக்கைபெற்று விதித்தபடி அனுட்டித்து முத்தஞ்சிய ஆன்மாவுக்கு ஆணைவும் - காமியம் - மாயேயம் - வைந்தவும் - திரோதானசத்தி - என்னும் பாசங்களினின்று நீங்குத்

இம் பரமசிவன்போல முழுது முனர்தல் - முழுதஞ் செய்
தல் - சித்தமகிழ்ச்சி - அநாதியாகிய சுதங்தரத்தன்மை - செ
டாதசத்தியடைமை - அளவிறந்தசத்தியடைமை - என்னும்
சாட்குண்ணியத்தின் சொருபத்தைப்பெறுதலும் இலக்கண
மாம். இந்தக்குணங்களைப்பெற்றவர்க்குப் பரமசிவனைப்போ
லப் பஞ்சகிருத்தியம் செப்தல்கூடாது. பரமசிவனே பஞ்சகிரு
த்தியத்தால் பிறருக்கு. அனுக்கிரகம் செய்வர் என அறிக.

சர்வாத்மசம்புசிவாசாரியராற் செய்யப்பட்ட வடமா
ழிச்சித்தாந்தப்பிரகாசிகையினைத்திருவாவடிதுறைச் சிவஞான
மாதவஞ்சற் சித்தாந்தப்பிரகாசிகையெனத் தென்மொழியாற்
செய்யப்பட்டது.

முற்றிற்று.

வடநாற்கடலுங் தென்றமிழ்ச்கடலு	*
முழுதுணர்ந்தருளிய முனிவரன்றுறைசை	*
வாழ்சிவஞான மாதஞுண்முன்னாற்	*
சித்தாந்தப்பிர கர்சிகைசிறந்திட	*
மொழியெயர்த்தருளினன் நென்மொழிபாக	*
மருளகன்றெர்மனேர் மதிபெற்பொருட்டே	*

திருச்சிற்றப்பலம்,

சிவமயம்.

கிருச்சிற்றம்பலம்.

ஞானபாரி.

~~~~~

ஆணவமலே ஆண்மாவுக்குக் கண்மத்தில் விருப்பத்தைக் கொடுத்ததென்பதற்குப் பசிமுதலிய உவமைகள்.

முதலாவது பசிஉவனம்.

குழந்தைக்குப்பாலில் உண்டாகியவிருப்பம் - தாய்கொடுத்தவிருப்பமோ குழந்தைக்குள்ள விருப்பமோ எனின்தாய் கொடுத்தவிருப்பமாயின் அவள் கொடுத்தநேரமெல்லாம் கொள்ளவேண்டும். கொள்ளாதபடியால் அவள்கொடுத்த விருப்பமன்று குழந்தைக்குள்ள விருப்பமாயின் எங்நேரமுக்கு குடிக்கவேண்டும். அவ்வாறு குடியாதபடியால் குழந்தைக்குள்ள விருப்பமன்று இனிச்சிந்தாந்தமெப்படிபெணின் பசிபேகுழந்தைக்குப்பாலில் விருப்பத்தைக்கொடுத்தது ஆயின் விருப்பத்தைக்கொடுத்தபசியும் குழந்தைக்குப்பாலீல் யறிச்ததுக்குத் தொகொடுக்கமாட்டாது விரும்பினகுழந்தையும் பாலீபறிச்செதுக்குக்குடிக்கமாட்டாது விரும்பப்பட்டபாலும் குழந்தைகாயில்வந்துபகுஷமாட்டாது ஆகையால் இந்தச்செய்தியைத் தாயானவள் அறிந்து இரக்கத்தினாலே பாலத்தையிலே பாலீ விட்டுக்கொடுப்பாள். இங்குணம் குழந்தையைப்போலும் மாண்மானுக்குப்பசியைப்போலும் மாண்வம் பாலீப்போலும் கண்மத்திலாசையை யெழுப்பத்தாயைப்போலும் பரமசிவன் பாலத்தையைப்போலும் சீரத்தைக்கொடுத்தனுபவித்துக்கூட்செய்வ வேண்டுமோஃது.

இரண்டாவது வியாதிலுவமை.

பிணியாளனுக்கு மருந்தில்லண்டாகிப் விருப்பம் வைக்கியன்கொடுத்த விருப்பமோ பிணியாளனுக்குள்ள விருப்பமோனவீன் வைத்தியன்கொடுத்த விருப்பமாயின் மருந்து கொடுத்தநேரமெல்லாங் கொள்ளவேண்டும் கொள்ளாதபடியால் அவன்கொடுத்த விருப்பமன்று பிணியாளனுக்குள்ளவிருப்பமாயின் எந்நேரமுங் கொள்ளவேண்டும் கொள்ளாதபடியால் பிணியாளனுக்குள்ள விருப்பமன்று இனிபுண்ணம் எவ்வாறெனின் பிணியே பிணியாளனுக்கு மருந்தில் விருப்பத்தைக்கொடுத்தது ஆயின் விருப்பத்தைக்கொடுத்த பிணியும் அவனுக்கு மருந்தையறிந்தெடுத்துக் கொடுக்கமாட்டாது விரும்பப்பட்டமருந்து மவன்வாயில்வந்து புகுதமாட்டாது விரும்பின பிணியாளனுமருந்தை யறிந்தெடுத்துப் புசியான் ஆகையாவிதனை வைத்தியனறிக்திரக்கத்தினாலே மருந்தை ஒருபாத்திரத்திட்டுக் கொடுத்துக்கொள்ளச்செய்வன் இவ்வாறே பிணியாளனையோத்த வான்மாவுக்குப் பிணியைப்போ ஹமாணவமருந்தைப்போன்ற கன்மத்தில் விருப்பத்தையுண்டாக்க வைத்தியனையோத்த கருணாநிதியாகிய ஜிலபெருமான்றமதுசாருண்ணியத்தால் பாத்திரத்தைப்போலுஞ் சரிட்தைக்கொடுத்தனுபவிக்கச்செய்வன் என அறிக.

இவ்வாணவமலம் ஆகந்துகமோசகசமோனவீன் ஆகந்துகமாயின் இரசிதவஞ்ஞானஞ்சுத்திஞானத்தை வாதிக்கமாட்டாதாற்போல ஆன்மஞானத்தை மறைக்கமாட்டாதாகையால் ஆகந்துகமன்று சகசமே.

சகசமாயின் அக்கினிக்குட்டணம்போலவுஞ் சலத்திற்குத்தட்பம்போலவுஞ் குணமாய்க்குணமழியும்போது குணியுமழியுமேயன்னின் செம்பிற்குக்காளிதமுந்தன்னுலத்திற்குத்தவிடும் சகசமாயிருப்பினுஞ் குணமாகா விவைகெடும்போது

## ஞானபாலூ.

வெசம்புத்தண்டிலமுக்கெடா அவைபோல இஃதுங்குணமாகா  
திதுகெடும்போ தான் மாவுமழியாதனவுணர்க.

இஃது வியாபகமாகிய வயினா யனுத்தன்மைப்படுத்தி  
யாணவமெனப்பெயர் பெறுவதுமன்றிப் பசுத்துவம் - விருத்  
தி-மூர்ச்சை-மலம் - அஞ்சனம்-அவித்தை-ஆவிருதி-பாசம்-அஞ்ச  
ஞானம் - பந்தம் - ஆவரணம் - தமசு-சென்மடிசம்-மூலமலைம்-  
மோகம்-அசுத்தி-எனப்பலபெயரும் பெறும்.

கிலவெனுவனே ஆண்மோட்டுகளின் கண்மாக்களை யறித்  
திதற்குவமை.

ஏகஞ்சிய விறைவன் ஆண்மைகாட்டுகள் செய்த கண்மங்க  
ளையறி தீவதெவ்வாறெனின் ஏகஞ்சியவண்ணைன் அநேகரு  
கையவனேகவஸ்த்திரங்களை யறிந்தீவதுபோலெனத்தெனிக.

நாலாம்வருணத்திற் சந்திபாசி உண்டென்பது.

பிரகஞ்யில்லாப் பிராமணர் சிலபேர் நாலாம்வருணத்திற்  
சந்தியாசியில்லையென்று சாற்றுவார்கள் அதுணநட்டி  
கப்பிரம்சாரிக்குளடக்கிப் பிராயச்சித்தாதி விதித்தல்லேயும்  
சிந்தியவிசவசாதாக்கியத்தில் பிராமணர்முதல் பத்துச்சாதி  
கட்கும் பிரமசரியங் கிரகத்தம் வானப்பிரத்தம் சந்தியாசமா  
கிய நாலாச்சிரமமுண்டென்று விதித்தலால் சைவத்திற் பிர  
தித்தம். வைத்திகத்தும் இராமாயணத்தில் கிருதாதியுகக்கிரமத்  
தித்தம் பிராமணன் முதனுல்வர்க்குங் தபசமுக்கியங்காற்றியது  
போலப் பிரமாண்டபுராணத்தில் கிருதயுகத்திற்குப் பிராம  
ணசந்தியாசி முக்கியன் திரோதாயுகத்திற்குச் சத்திரியசந்தி  
யாசி முக்கியன் துவாபராயுகத்திற்கு வைசியசந்தியாசி முக்  
கியன் கலிபுகத்திற்குச் சுத்திரசந்தியாசி முக்கியன் என்னும்  
வசனமுதல் வசனங்களாற் பிரசித்தம்.

முற்றிற்று.

திருச்சிற்றம்பலம்.